

1010/1

August 07, 2019

BSE Limited
New Trading Ring,
Rotunda Building, P J Towers, Dalal
Street, Fort Mumbai-400001
Scrip Code: 542216

National Stock Exchange of India Limited
"Exchange Plaza", Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra (East),
Mumbai – 400 051
Symbol: DALBHARAT

Re: Newspaper Advertisement regarding the Annual General Meeting of the Company

Dear Sir(s),

Pursuant to Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, attached is a copy of notice given to shareholders by advertisement published on August 06, 2019 in Business Line (all editions) and Dinamani (Tamil Language in all editions) with respect to 6th Annual General Meeting of the Company held on August 30, 2019.

Thanking You,

Yours faithfully,
For **Dalmia Bharat Limited**
(formerly known as Odisha Cement Limited)


Dr. Sanjeev Gemawat
Company Secretary
Membership No.: F3669
Encl: as stated above



Dalmia Bharat Limited

(Formerly known as Odisha Cement Ltd.)

11th & 12th Floors, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi - 110 001, India
t 91 11 23465100 f 91 11 23313303, w www.dalmiabharat.com, CIN : L14200TN2013PLC112346
Registered Office : Dalmiapuram, Dist. Tiruchirapalli, Tamil Nadu - 621 651, India
A Dalmia Bharat Group company, www.dalmiabharat.com



DALMIA BHARAT LIMITED

(CIN: L14200TN2013PLC112346)

(formerly known as Odisha Cement Limited)

Registered Office: Dalmaipuram, Lalgudi Taluk, Dalmaipuram-821651,
Dist. Tiruchirappalli, Tamil Nadu.

Corp Office: 11th & 12th Floor, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110001
t91 11 23465100 f 91 11 23313303, email: corp.sec@dalmiabharat.com

NOTICE

A. Annual General Meeting

NOTICE is hereby given that the 6th Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on August 30, 2019 at 10.30 a.m. at the Community Centre Premises at the Registered Office of the Company at Dalmaipuram - 621 651, District Tiruchirappalli, Tamil Nadu, for transacting the business as stated in the Notice dated August 1, 2019 already sent to all the members individually at their registered address/email ids.

The Company is pleased to provide to its members the facility to cast vote by electronic mode through M/s Karvy Fintech Private Limited (formerly known as Karvy Computershare Private Limited) ("M/s Karvy") on all resolutions set out in notice of AGM in terms of Section 108 of the Companies Act, 2013, read with Rules made thereunder. The details of the facility are given hereunder:

1. Date of completion of despatch of the AGM notice: August 6, 2019.
2. Date and time of commencement of remote e-voting: Sunday, August 25, 2019 (8.30 a.m. IST).
3. Date and time of end of remote e-voting: Thursday, August 29, 2019 (5.00 p.m. IST).
4. The cut-off date as on which the voting of members shall be reckoned for voting: Friday, August 23, 2019.
5. In case a person becomes a member of the Company after the dispatch of AGM Notice but on or before the cut-off date, i.e. August 23, 2019, the member may write to Mr Karvy on the email id medhusudhan.ms@karvy.com or contact Mr. M S Madhusudhan at 040-67162222.
6. The voting at the AGM venue shall be by way of Physical Polling.
7. Remote e-voting by electronic mode shall not be allowed beyond 5:00 p.m. IST on August 29, 2019.
8. The members who have cast their vote through the remote e-voting facility may participate in the AGM but shall not be allowed to vote again at the AGM. The members whose name is recorded in the Register of members or in the list of beneficial holders provided by depositions as on the cut-off date i.e. August 23, 2019 are only entitled to avail the facility of remote e-voting or voting in the AGM.
9. The shareholder once casted the vote on a resolution shall not be allowed to change it subsequently or cast the vote again.
10. The Notice of the Meeting, along with the procedure for remote e-voting, is also available on the website of the Company at www.dalmiacement.com and on the website of M/s Karvy Fintech Private Limited (formerly known as Karvy Computershare Private Limited) ("M/s Karvy") at <https://evoting.karvy.com>.
11. The Company has appointed Mr. R. Venkatesubramanian, Practicing Company Secretary, as the Scrutiniser for the remote e-voting facility as well as the conduct of physical poll at the time of the meeting.

B. Notice is also hereby given under section 91 of the Companies Act, 2013 that the Register of Members & Share Transfer Books will remain closed from August 24, 2019 to August 30, 2019 (both days inclusive) for the purpose of the said AGM.

C. For any further queries/grievances connected with e-voting, you may refer Frequently Asked Question (FAQs) and e-voting User Manual for members at <http://evoting.karvy.com> or contact M/s Karvy at Tel No. 18003454001 (toll free) or Dr. Sanjeev Gemawat, Company Secretary, 11th & 12th Floor, Hansalaya Building, 15, Barakhamba Road, New Delhi-110001, Tel: 011-23485209 Email: corp.sec@dalmiabharat.com.

Place: New Delhi
Date: August 6, 2019

By order of the Board
For Dalmia Bharat Limited
(formerly known as Odisha Cement Limited)
Dr. Sanjeev Gemawat
Company Secretary



டால்மியா லாரத் லிமிடெட்

(CIN: U14200TN2013PLC112346)

முன்னர் ஒப்பளிப்பின் கீழ் உட்கட்டப்பட்டிருக்கும்

புதிய அட்டிசான்: லாஸ்ரோட்டா, கங்கை கட்டிடம், லாஸ்ரோட்டா-621651, கண்டிம் - திருச்சூர், தமிழ்நாடு
லிமிடெட். தொலை: 11 & 12ஆவது மாடிகள், ஹாண்டிவாட் கட்டிடம், 15, லாஸ்ரோட்டா சாலை, லாஸ்ரோட்டா - 621651
கொ.நா. 91 11 2346500, தொலை: 91 11 2313303, மின்னஞ்சல்: corp.ino@dalmialaharat.com

அறிவிப்பு

- A. நேரடித் தொகுதி கட்டிடம் (R20)**
- அட்டிசான் உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது. அக்டோபர் 01, 2019 முதல், அட்டிசான் உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது. அட்டிசான் திட்டம், லாஸ்ரோட்டா-621651, திருச்சூர், தமிழ்நாடு. அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது. அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.
- 2011 கட்டிடம் கட்டிடம், 10-ஆவது மாடிகள், ஹாண்டிவாட் கட்டிடம், 15, லாஸ்ரோட்டா சாலை, லாஸ்ரோட்டா - 621651, கண்டிம் - திருச்சூர், தமிழ்நாடு. அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.
- அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.
1. R20 அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 2. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 3. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 4. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 5. R20 அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 6. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 7. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 8. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 9. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 10. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
 11. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம்.
- B. புதிய: 2019 கட்டிடம் கட்டிடம் (R20)**
- அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.
- C. உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம்**
- அட்டிசான் திட்டம், 10, 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.

இந்த அறிவிப்பை வெளியிடும் திகதி: 2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.

முன்னர் ஒப்பளிப்பின் கீழ் உட்கட்டப்பட்டிருக்கும் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு 10.30 அட்டிசான் திட்டம் அட்டிசான் திட்டம் திட்டமிடப்பட்டது.